

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானச் செலவினக் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளுக்கான தகவல்களை உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் உள்ளடங்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சலானது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுத்துவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத்தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள்

மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் எனது அறிக்கையின் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) வேலைகள் பூர்த்தியாக்கப்படாத 07 நிர்மாண வேலைகளுக்குரிய மற்றும் கற்றல் உபகரணங்கள் பெற்றுக்கொள்ளப்படாத கொள்வனவுக்குரிய ரூபா 19,349,813 தொகையான மதிப்பீட்டுக் கிரயம் கடன்கொடுத்தோராக கணக்கீடு செய்யப்பட்டிருந்தன.	2025 ஆம் ஆண்டு நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	நிதிக்கூற்றுக்கள் சீராக தயாரிக்கப்படுதல் வேண்டும்.
(ஆ) சபையினால் பயன்படுத்தப்படும் 14 காணிகளின் பெறுமதிகள் மீளாய்வாண்டின் இறுதி வரைக்கும் மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது	கணக்குகள் சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.
(இ) மீளாய்வாண்டில் இறுதியில் காணப்பட்ட ரூபா 5,616,055 கிரயமான களஞ்சிய இருப்பு நடைமுறைச் சொத்தாக காட்டப்படாமல் மீண்டெழும் செலவீனங்களாக	இருப்பாக நடைமுறைச்சொத்தில் சேர்க்கப்படும்.	நிதிக்கூற்றுக்கள் சீராக தயாரிக்கப்படுதல் வேண்டும்.

நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தது.

(ஈ)	சூரிய மின் விற்பனை மூலம் பெற்ற வருமானம் ரூபா 289,336 மற்றும் சபையின் அலுவலக மின்சாரச் செலவீனம் ரூபா 91,938 என்பன நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	உரிய கணக்குகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.	-மேற்படி-
(உ)	ரூபா 314,520 பெறுமதியில் மேற்கொள்ளப்பட்ட சந்தை திருத்தச் செலவீனம் மூலதன செலவீனமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	தவறுதலாக மூலதன செலவீனமாக சேர்க்கப்பட்டுள்ளது.	கணக்குகள் சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 33,037,438 பெறுமதியான ஆதனவரி நிலுவைக்குரிய பதிவேடுகள், அட்டவணைகள் மற்றும் காலப்பகுப்பாய்வு சமர்ப்பிக்கப்படாமையினால் கணக்காய்வின் போது திருப்திகரமாக பரிட்சிக்க முடியாமல் இருந்தது.	மென் பொருள் மூலம் ஆதனவரி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதால் நிலுவைகளுக்கான காலப்பகுப்பாய்வு பெறமுடியவில்லை.	பதிவேடுகள், அட்டவணைகள் மற்றும் காலப்பகுப்பாய்வு தயாரிக்கப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்களுடனான இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச் சட்டம்			
(i) 126 பிரிவின் உபபிரிவு IX (ஆ)	மலக்கழிவு அகற்றல் மற்றும் குப்பையகற்றலுக்குமான கட்டண விதிப்பு தொடர்பாக துணை விதிகள் தயாரிக்கப்பட்டிருக்காது கட்டணம் ரூபா 3,497,150 அறவிடப்பட்டிருந்தது.	அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.	சட்ட ஏற்பாடுகளிற்கு மைய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ii) 134 ஆம் பிரிவு	மீளாய்வாண்டில் சபையினால் ஆதனவரி அறவிடப்பட்டிருக்க வேண்டிய 20,688 ஆதனங்களில் 6,735 ஆதனங்களிற்கு K படிவம் விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை.	உரிமையாளரை இனங்காண்பதில் இடர்பாடுகள் உள்ளன. ஏனையவற்றுக்கு வழங்கப்படும்.	-மேற்படி-
(ஆ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப்பிரமாணம் 571(1), (2), (3)	இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்ட ரூபா 118,149 ஆன 24 காலங்கடந்த வைப்புக்களினை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	காலங்கடந்த வைப்புக்கள் தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	நிதிப் பிரமாணத்தின் பிரகாரம், உரிய நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
(இ) 1971 இன் 48 ஆம் இலக்க உள்நாட்சி நிறுவனங்கள் தொடர்பான விசேட ஏற்பாடு	ஆதனவரி அறவிடுவதற்காக சபையின் அதிகார பிரதேசத்திலுள்ள அசையாத ஆதனங்களை 05 வருடங்களுக்கு ஒரு தடவை மதிப்பீடு செய்ய வேண்டியிருந்தும் பண்டத்தரிப்பு பட்டின உப அலுவலகத்தினால் 1974 ஆம் ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட 4,476 எண்ணிக்கையிலான மொத்த ஆதனவரி அலகுகளினை அடிப்படையாகக் கொண்டு ஆதனவரி அறவீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.	மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
(ஈ) நகர அபிவிருத்தி அதிகார சபையின் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமான பத்திரிகை 2021 யூலை 08 ஆந் திகதிய 2235 / 54 ஆம் இலக்கத்தின் பகுதி I இன் 11ஆவது விடயம்	குடிபுகு சான்றிதழ் பெறப்படாத கட்டிடங்களுக்கு கால நீடிப்பு ரூபா 1,980,000 கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.	சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், கால நீடிப்பு கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 112,229,105 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 97,621,746 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பித்த தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	11,758,900	52,693,104	14,698,688	37,994,416	10,213,826	41,317,970	8,280,532	33,037,438
(ii) வாடகை	24,108,100	24,901,205	24,149,992	751,213	20,838,015	21,432,469	20,888,141	544,328
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	5,093,700	5,678,226	5,678,226	-	5,163,150	5,109,650	5,109,650	-
(iv) ஏனைய வருமானம்	20,896,550	102,071,885	100,094,841	1,977,044	127,448,545	117,900,032	102,238,867	15,661,165
கூட்டுத் தொகை	61,857,250	185,344,420	144,621,747	40,722,673	163,663,536	185,760,121	136,517,190	49,242,931

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்பு

தனியார் ஆதனங்களான வீடு, கடை மற்றும் நிலம் என்பவற்றிற்காக மீளாய்வாண்டில் பட்டியலிடப்பட்ட வீதவரி ரூபா 19,655,755 ஆக காணப்பட்ட போதிலும், அதில் ரூபா 8,026,986 தொகை மாத்திரமே சபையினால் அறவிட முடிந்ததாக இருந்தது. அத்துடன் மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 33,037,438 வீதவரியும் வரியும் நிலுவையிலிருந்து ரூபா 6,671,702 தொகை மீளாய்வாண்டில் அறவிடப்பட்டிருந்ததுடன் மீதித் தொகை 05 ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட வீச்சில் காணப்பட்டிருந்தன. அத்துடன் 2024 திசெம்பர் 31 இல் கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்ற தண்டப் பணம் ரூபா 19,522,404 ஆகும்.

சபையின் கருத்துரை

உடைமையாளர்கள் வெளிநாட்டில் உள்ள ஆதனங்களுக்கு நிலுவையை அறவிட முடியாதுள்ளது. அத்துடன் நீதிமன்ற தண்டப் பணம் ஒரு வருடத்தின் பின்னரே சபைக்கு மீளளிக்கப்படுகின்றது.

பரிந்துரை

நிலுவைப் பணத்தினை துரிதமாக அறவீடு செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) சபையினால் வருடாந்தம் கேள்வி கோரி வழங்கப்படும் 10 கடைகள் கேள்விகோரி வழங்கப்பட்டிருக்காமையினால் சபைக்கு ரூபா 351,000 தொகையான வருமான இழப்பொன்று ஏற்பட்டிருந்தது.	இக் கடைகளை பயன்பாட்டிற்கு உட்படுத்துவது தொடர்பாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு பதிலளிப்பதற்கு போதிய விளக்கம் இல்லாதுள்ளது.	சபையின் வருமான மூலங்களை உத்தம மட்டத்தில் பேண நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2022 ஆம் ஆண்டில் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற ஜெசீபீ இயந்திரமொன்று ரூபா 3,300,000 பெறுமதிக்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட நபர் ஒருவர் பிரதிபலனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 2023 ஆம் ஆண்டின் வருடாந்த இருப்பு கணிப்பீட்டு சபை அறிக்கையில் 05 வருடங்களிற்கு முன்னர் விற்பனை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு இயந்திர பொறியியலாளர், மோட்டார் வாகன பரீட்சகர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளடங்கிய குழுவினரால் ரூபா 425,000 பெறுமதிக்கு மீள் மதிப்பீடு செய்யப்பட்டு மீளாய்வாண்டில் ரூபா 566,000 பெறுமதிக்கு ஏல விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதனால் சபைக்கு ரூபா 2,734,000 ஆன இழப்பு ஏற்பட்டிருந்தது.		ஏற்பட்ட இழப்பு தொடர்பாக பரீட்சித்து அதை ஈடு செய்யக்கூடிய வகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) சபையின் 04 எண்ணிக்கையான ஆதனங்கள் மற்றும் 13 எண்ணிக்கையான மயானக்காணிகளின் சபைக்கு உரித்தாக்குவதற்கும் பெறுமதி மதிப்பீட்டு நிலையான சொத்துக்களில் உள்ளடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பெறுமதி மதிப்பீட்டு நிலையான சொத்துக்களில் உள்ளடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.	சொத்துக்களின் உரிமையினை உரித்தாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஆ) 2005 ஆம் ஆண்டில் ரூபா 4,085,815 கிரயத்தில் நிர்மாணிக்கப்பட்ட காடாற்புலம் கொல்களம் 20 வருடங்களிற்கு மேலாக போக்குவரத்து வசதிகளின்றி பயன்படுத்தப்படாமல் காணப்பட்டிருந்தது.	நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.	பயன்பாட்டு நிலைமைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

4. கணக்களிதன்மையும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் செலவீனம் உள்ளவாறான வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 08 செலவின விடயங்களில் 22 சதவீதம் முதல் 57 சதவீதம் வரையும் விலகல்களும் ஒரு மூலதனச் செலவின விடயத்தில் 07 சதவீதமான விலகலும் இருந்ததாலும் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

பதிலளிக்கப்படவில்லை

பரிந்துரை

தேவைப்பாடுகள் இனங்காணப்பட்டு கவனத்துடன் பாதீடுகள் தயாரிக்கப்பட வேண்டியதுடன் அது ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட வேண்டும்.

4.2 சுற்றாடல் சிக்கல்

கணக்காய்வு அவதானிப்பு

1988 இன் 56 ஆம் இலக்க மற்றும் 2000 இன் 53 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தம் செய்யப்பட்ட 1980 இன் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் மற்றும் அதன் கீழ் அமுலாகும் பிரமாணங்களுக்கிணங்க 134 நிறுவனங்களின் காலாவதியான சுற்றாடல் அனுமதிப் பத்திரங்களினை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

காலாவதியான சுற்றாடல் அனுமதிப் பத்திரங்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது

பரிந்துரை

தேசிய சுற்றாடல் மற்றும் அதன் கீழ் அமுலாகும் பிரமாணங்களுக்கிணங்க சுற்றாடல் அனுமதிப் பத்திரங்களினை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.